



செயற்பாட்டு அறிக்கை 2016

சமூக சேவைகள் திணைக்களம்,

இரண்டாவது மாடி,

செத்சிறிபாய கட்டம் II

பத்தரமுல்லை.

தொலைபேசி : 0112187050
பக்ஸ் : 0112186276
மின்னஞ்சல் : dirss@sltnet.lk
: dirssdss@gmail.com
இணையத்தளம் : www.socialservices.gov.lk

உள்ளடக்கங்கள்

	பக்கம்
➤ அறிமுகம் - சமூக சேவைகள் திணைக்களம்	01-02
➤ சமூக சேவைகள் திணைக்களத்தின் தொலைநோக்கு, பணிக்கூற்று மற்றும் இலக்கிடப்பட்ட குழுக்கள்	03-05
➤ அலுவலக குழாம் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு	06-07
➤ 1 ஆவது அத்தியாயம் - நிதி சார் முன்னேற்றம்	08-12
➤ 2 ஆவது அத்தியாயம்- அங்கவீனமுற்ற நபர்களுக்கான நலன்புரி நிகழ்ச்சித் திட்டம்	13-28
• அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளைப் புனர்வாழ்வளித்தல், வாழ்க்கைத் தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைத்தல்.	
• சிறுவர் வழிகாட்டி நிலையத்தின் - சிறுவர் வழிகாட்டி நிகழ்ச்சித் திட்டம்	
• தேசிய சமுதாய மட்டத்திலான புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டம்	
• விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்	
➤ 3 ஆவது அத்தியாயம் - போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைத்தல் நிகழ்ச்சித் திட்டம்	29-30
➤ 4 ஆவது அத்தியாயம் - உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சிப் பாடநெறிகள், வேலைத்திட்டங்கள் மற்றும் மகாநாடுகளை நடாத்துதல்	31-34
➤ 5 ஆவது அத்தியாயம் - விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சாதனைகள்	35

சமூக சேவைகள் பணிப்பாளர் அவர்களின் செய்தி

ஸ்ரீமத் ஐவர் ஜெனிங்க்ஸ் அவர்களின் தலைமையில் 1944 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சமூக சேவைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் 1948 பெப்ரவரி மாதம் 01 ஆந் திகதி சமூக சேவைகள் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டினுள் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், வறிய குடும்பங்கள், அக்குடும்பங்களிலுள்ள அங்கத்தவர்கள் பல்வேறான நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்குமான உதவிகள் மற்றும் அநர்த்தங்களுக்கு உட்பட்டுள்ள வேளையில் நிதிசார் உதவி வழங்குதல் போன்றனவும் இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் அதன் பிரதான பணியாக விளங்கின. ஆரம்பத்தில் காணப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டங்கள், காலத்தின் தேவைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நாளதுவரைப்படுத்தி வழங்கப்பட்டு வரும் நிவாரணம், தங்கியிருக்கும் உளத்திற்கு மாத்திரம் வரையறை செய்யப்படாது நபரின் அல்லது குடும்ப வாழ்வாதார முறைகளை மேம்படுத்துவதற்கென மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

விசேடமாக இலங்கையில் நாம் கடந்து செல்லும் தற்போதைய கணத்தினூடாக எமது நாட்டினுள் அறிந்து, அறியாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மனித செயற்பாடுகள் அல்லது வெளிப் பிரச்சினைகளை காரணங்களாகக் கொண்டு நபர்கள் பல்வேறான அங்கவீன நிலைமைக்கு உட்படுதல், விளைதிறன் குறைவடைதல், தொற்றாத நோய்கள் அதிகரித்தல், உள நெருக்கீடுகளுக்கு உட்படுதல், தற்கொலை செய்துகொள்ளுதல், வறுமை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் போன்ற காலத்தின் பல சமூகப் பிரச்சினைகளுக்கு அரசு முகங்கொடுப்பதற்கு நேரிட்டுள்ளது. இந்நிலைமை நபரினதும் மற்றும் ஒட்டுமொத்தச் சமூகத்தினதும் போக்கில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிக செல்வாக்குச் செலுத்தும்.

இவ்வாறாக ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதக நிலைக்கு உட்பட்டுள்ள மக்கள் தொகுதியினை இலக்கிட்டு அவர்களைச் சுயமாகவே சுய முயற்சியில் முன்எழச் செய்தல், தேசிய அபிவிருத்தியின் திடகாத்திரமான பங்குதாரர்களாகக்குதல் சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதானமாக நோக்கங்களாகவுள்ளன. அது தொடர்பில் பல்வேறான ஆய்வுகள், கொள்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தேசிய மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை முன்னெடுத்து அபிவிருத்தி அணுகுமுறைகளினூடாக செயற்படுத்துதல் 2016 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

விசேடமாக 2016 ஆம் ஆண்டில் திணைக்களம் அமுற்படுத்தியுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வெற்றிகரமாக முன்னேற்றமொன்றினை சுவீகரித்துக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும். அங்கவீனமுற்ற சமுதாயத்தினை இலக்கிட்டு அமுற்படுத்தியுள்ள பிரதான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்று, அங்கவீனமுற்ற நபர்களுக்கான நலன்புரி நிகழ்ச்சித் திட்டமாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளின் தொழில்சார் இயலுமைகள் மேம்படுதல், விளையாட்டு மற்றும் கலைத்திறன்களை மேம்படுத்தி தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்வித்தல், பயிற்சியினை நிறைவு செய்துள்ள பயிலுனர்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதிகளை வழங்குதல், உடல் ரீதியில் காணப்படும் சில குறைபாடுகளைக் கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தேவையான உதவி உபகரணங்களை வழங்குதல், மருத்துவ உதவிகள், கல்வி தொடர்பில் புலமைப் பரிசில்கள், சுகாதார வசதிகளை வழங்குதல், செவிப்புலனற்றவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல், சைகை மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குதல், முன்பள்ளிப் பருவத்தில் ஏற்படும் அங்கவீன நிலைமையினை இனங்கண்டு தேவையான மேம்பாட்டுச் செயற்பாடுகள் தொடர்பில் தலையிடுதல், பாதுகாப்பற்ற மன வளர்ச்சி குன்றிய ஆண் பிள்ளைகளுக்கு வதிவிடப் பாதுகாப்பினை வழங்குதல்,

இவ்வருடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன. கொமட், நீர் மற்றும் காற்று மெத்தைகளை வழங்குதல், வீட்டிற்குத் தேவையான பிரவேசிப்பு வசதிகளை வழங்குதல், அடி மட்டத்தில் வாழும் அங்கவீனமுற்ற சமுதாயத்தின் சகல தேவைப்பாட்டினையும் பூர்த்தி செய்துகொள்ளுவதற்கு சுய உதவி அமைப்புக்களை உருவாக்குதல், வலுவூட்டுதல், திறன் மேம்பாட்டு நிலையங்களை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை வதிவிடத்தில் வைத்துப் புனர்வாழ்வளித்தல், தொழிற் பயிற்சியினை வழங்குதல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைத்தல் இடம்பெற்றுள்ளது.

சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் வினைத்திறன், சேவை ஊக்குவிப்பு மற்றும் விளைதிறனாக மேம்படுத்துவதற்கு உள்ளூர் வெளியூர் வேலைத்திட்டங்கள், மகாநாடுகள் மற்றும் பயிற்சிப் பாடநெறிகளுக்கு முன்வைத்தல் இடம்பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டில் அரசு நிறுவனங்களுக்கிடையே நடாத்தப்பட்ட உற்பத்தித் திறன் விருது வைபவத்தில் திணைக்களம் சமூக சேவைகள் திணைக்களம் மூன்றாவது இடத்தினை சுவீகரித்துக்கொள்ளுவதற்கு முடிந்துள்ளது. திணைக்களம் சுவீகரித்துக் கொண்ட வரலாற்றுச் சாதனையொன்றாக குறிப்பிடுதல் வேண்டும். சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னைடுக்கப்பட்டு வரும் 08 வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களுள் 06 நிறுவனங்கள் அவ்விருது வழங்கும் வைபவத்தில் விருதுகள் மற்றும் சான்றிதழ்களைச் சுவீகரித்துக் கொள்ளுவதற்கு முடிந்துள்ளது. பயிலுனர்கள், அலுவலகக் குழாம் மற்றும் அங்கத்தவர்களுக்கிடையே அன்னியோன்யத் தொடர்பு, புரிந்துணர்வு, நம்பகத்தன்மையினை ஏற்படுத்தும் பொருட்டு விளையாட்டுக்கள், சித் தூ 2016 கலாசாரக் கலைக் கச்சேரி, 2016 - புது வருட வைபவம், பொசொன் பக்தி கீதங்கள் மற்றும் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தினை ஒட்டி தேசிய வெள்ளைப் பிரம்பு தினம் பத்தரமுல்ல "அப்பேகமச்" சூழலில் நடாத்தப்படுவதற்கு இயலுமை கிடைத்தமை மகிழ்ச்சியடைக்கூடிய விடயமாகும்.

ஒட்டுமொத்த வகையில் பின்தள்ளப்பட்ட மற்றும் இன்னல்களுக்கு உட்பட்ட சமுதாயத்திற்கென அமுற்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களினூடாக மிகவும் வெற்றிகரமான பலாபலன்களைச் சுவீகரித்துக் கொள்ளுவதற்கு இயலுமாகவிருந்தமை தொடர்பில் 2016 ஆம் ஆண்டின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றத்தினூடாக மிகவும் தெள்ளத் தெளிவாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டுள்ள மீண்டுவரும் செலவுகளாக பொதுத் திறைசேரியிடமிருந்து ரூபா. 446,335,000 கிடைக்கப் பெற்றுள்ளதுடன், சேவைத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்கு ரூபா. 434,928,448 செலவு செய்யப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகள் தொடர்பில் பொதுத் திறைசேரியிடமிருந்து ரூபா. 50,105,000 ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தில் உரிய பணிகளுக்கென ரூபா. 48,890,182 செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது 2016 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்குகளில் 97.46% சதவீதம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் பணியனை செவ்வனே நிறைவேற்றுவதற்கு அமுற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களில் மிகவும் அர்ப்பணிப்புடன் உணர்வுபூர்வமாகவும், குழுவாகவும் இணைந்து பங்களிப்பு நல்கிய சகல உத்தியோகத்தர் குழாமுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

பிரதீப் யசரத்ன,

சமூக சேவைகள் பணிப்பாளர்.

தொலைநோக்கு

2030 ஆம் ஆண்டளவில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பின்தள்ளப்பட்ட சமுதாயத்தின் உரிமைகள் மற்றும் சமத்துவம் நிரம்பப் பெற்ற பாதுகாப்பான இலங்கையொன்றை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குதல்.

பணிக்கூற்று

“இலக்கிடப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் வலுவூட்டுவதனுடாக சமூக உள்வாங்குதல் தொடர்பில் உள்ளக நிறுவகத்தினை ஒருங்கிணைத்தல் மற்றும் தொழில்வாண்மையான தலையீட்டினைக் கொண்டு புதுமையான பிரவேசத்தினுடாக துரிதம், வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனான ஆய்வுகளை நடாத்துதல், கொள்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை அமுற்படுத்துவதனுடாக எதிர்பார்த்த விளைவுகளை அடையப் பெறுதல்”

நோக்கங்கள்

- அங்கவீனமுற்ற நபர்களுக்கு சம வாய்ப்புக்களை செய்து கொடுப்பதை உறுதி செய்தல்.
- அங்கவீனமுற்ற நபர்களின் வாழ்க்கைத் திறனினை மேம்படுத்துதல் மற்றும் அவர்களை சுயாதீனமான பிரஜைகளாக்குதல்.
- அங்கவீனமுற்ற நபர்களின் பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் மற்றும் உள ரீதியில் தங்கியிருக்கும் தன்மையைக் குறைத்தல்.
- விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகள் தொடர்பாக முற்கூட்டியே தலையிடுதல்.
- சைகை மொழியினை அங்கீகரித்தல் மற்றும் மேம்பாடு.
- அங்கவீனமுற்ற நபர்களை சுதந்திரமான சமுதாயத்தில் விளைதிறனாகப் பங்களிப்புச் செய்வதற்கு இயலுமையினைச் செய்தல்.
- அங்கவீனமுற்ற நபர்களின் தனித்துவம், திறன் மற்றும் ஆக்கத்திறன் அதே போல உள மற்றும் உடல் இயலுமைகளை முடியுமான வரை மேம்படுத்தல்.
- அங்கவீனமுற்ற நபர்களுக்கு சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் உள்பாங்குகளை உயர் நிலைக்கு மேம்படுத்துதல்.
- அங்கவீனமுற்ற நபர்களுக்குச் சேவைகளை வழங்கும் தன்னார்வ அமைப்புக்களை வலுவூட்டுதல்.
- போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைச் சமூகத்துடன் ஒன்றிணைத்தல்.
- சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் உள்பாங்குகளை உயர்தரத்திற்குக் கொண்டுவருதல்.

செயற்பாடுகள்

- அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல், சுயதொழிலுக்கான தொழில் உபகரணங்களை வழங்குதல் மற்றும் திறந்த தொழிலுக்கு அனுப்புதல்.
- அங்கவீனமுற்ற நபர்களுக்கான தொழிற் சந்தைகளை இனங்காணுதல் மற்றும் விரிவுபடுத்துதல்.
- அங்கவீனமுற்ற நபர்களின் காலத்தின் தேவைப்பாடுகள் மற்றும் நாட்டங்களை அடையாளங் காண்பதற்கு ஆய்வினை மேற்கொள்ளல்.
- அங்கவீனமுற்ற நபர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்குதல்.
- விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகள் தொடர்பாக முற்கூட்டிய தலையீட்டினூடாக அவர்களை ஒன்றிணைக்கும் கல்விக்கு அனுப்புதல்.
- சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் உள்பாங்குகளை மேம்படுத்துவதற்குப் பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துதல்.
- செவிப்புலனற்றவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குதல் மற்றும் சைகை மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதனூடாக செவிப்புலனற்றவர்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுவடுத்துதல்.
- பாதுகாவலர்களற்ற மூளை வளர்ச்சி குன்றிய ஆண் சிறுவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குதல்.
- அங்கவீனமுற்ற நபர்களின் நலன்புரிக்கு முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்.
- 60 வயதிற்குக் குறைவான விழிப்புலனற்ற நபர்களுக்கு பார்வையினைப் பெற்றுக்கொடுப்பதற்கு கண் வில்லைகளை வழங்குதல் மற்றும் வைத்திய உதவிகளை வழங்குதல்.
- விழிப்புலனற்ற சிறார்களுக்கு விளையாட்டு, கல்விசார் மற்றும் கலாசார சார் உதவிகளை வழங்குதல்.
- சமுதாய மட்டத்திலான ஒன்றுதிரட்டும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்ற நபர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குதல்.
- பிரதேச மட்டங்களில் அங்கவீனமுற்ற நபர்களின் சுய உதவி அமைப்புகளை ஸ்தாபித்தல் மற்றும் வலுவூட்டுதல்.
- இணைந்த பிரவேசத்தினூடாக பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்களை அமுற்படுத்துதல்.
- போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை வதிவிடத்தில் வைத்துப் புனர்வாழ்வளித்தல்.
- தொண்டு நிறுவனங்களுக்குப் பதிவு செய்யும் நிலைமையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக பரிந்துரைகளை வழங்குதல். நீர்க் கட்டணப் பட்டியல் மற்றும் மின்சாரப் பட்டியலுக்கு நிவாரணமளிப்பதற்கு பரிந்துரையளித்தல்.


இலக்கிடப்பட்ட குழுக்கள்

- I. அங்கவீனமுற்ற நபர்கள்
- II. முதியோர்கள்
- III. தனிப்பெற்றாரைக் கொண்ட குடும்பங்கள்
- IV. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்
- V. உளரீதியில் பாதிக்கப்பட்டவர்கள்
- VI. யாகசம் செய்பவர்கள் (பிச்சையெடுப்பவர்கள்), வீதியோரச் சிறுவர்கள்
- VII. சிறுநீரக நோயாளர்கள்
- VIII. புற்றுநோய், தலசீமியா நோயாளர்கள்
- IX. கச நோயாளிகள் மற்றும் தொழு நோய் நோயாளிகள்
- X. சிறைச்சாலையிலுள்ளவர்களின் குடும்பங்கள்
- XI. திடீர் அநர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள்
- XII. உளவளத்துணைச் செயற்பாடுகள்
- XIII. சமூகப் பாதுகாப்புச் செயற்பாடுகள்
- XIV. அநாதைகள்/கைவிடப்பட்ட நபர்கள்
- XV. வேலையற்று வெட்டியாகத் திரிபவர்கள் மற்றும் பரத்தைத் தொழிலில் ஈடுபடுவோர்
- XVI. தன்னார்வத் தொண்டு அமைப்புக்களைப் பதிவு செய்தல்.
- XVII. பேரழிவுகள் மற்றும் ஆபத்துக்களுக்கு உட்பட்டவர்கள்
- XVIII. ஜனாதிபதி நிதியத்தின் பரிந்துரைகளை முன்வைத்தல்.
- XIX. நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலுள்ள நபர்கள் மற்றும் குடும்பங்களை வலுவூட்டுதல்.
- XX. உள நோயாளர்களுக்குப் பின்னூட்டற் செயற்பாடுகள் மற்றும் சமூகமயப்படுத்தல்.
- XXI. குடியேறியவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்

சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகக் குழாம் - 2016.12.31

பதவி	சேவை	தரம்	சம்பள அளவு	அங்கீகரிக்கப்பட்ட ஆளணி	தற்போதுள்ள ஆளணி	வெற்றிடம்
பணிப்பாளர்	இ.நி.சே.	I	SL 1 - 2006	1	1	
மேலதிகப் பணிப்பாளர்	இ.நி.சே.	I	SL 1 - 2006	1	1	
பிரதான கணக்காளர்	இ.க.சே	I	SL 1 - 2006	1	1	
கணக்காளர்/உள்ளகக் கணக்காய்வாளர்	இ.க.சே.	II/III	SL 1 - 2006	2	2	
பிரதி/உதவிப் பணிப்பாளர்	இ.நி.சே.	II/III	SL 1 - 2006	3	2	1
சமூக நலன்புரி அத்தியட்சகர்	ச.சே.தி.	III	SL 1 - 2006	3	3	
நிலையப் பொறுப்பு உத்தியோகத்தர்	ச.சே.தி.		MN 7 - 2006	4	-	4
நிர்வாக உத்தியோகத்தர்	அ.மு.உ.சே.		MN 7 - 2006	1	1	
சமூக சேவைகள் உத்தியோகத்தர்	ச.சே.தி.	I/II/III	MN 5- 2006	114	114	
சமூக அபிவிருத்தி உதவியாளர்	அசோசியேட்டட் சேவிஸ்		MN 4 - 2006	194	194	
விழிப்புலனற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்	ச.சே.தி.	III	MN 4 - 2006	13	10	3
அபிவிருத்தி உத்தியோகத்தர்	ச.உ.சே.			184	177	7
பயிலுனர் மொழிபெயர்ப்பாளர்	அசோசியேட்டட் சேவிஸ்	III	MN 4 - 2006	1		1
பணி முகாமையாளர்	ச.சே.தி.	I/II/III	MT 3 - 2006	5	1	4
வாழ்க்கைத்தொழில் போதனாசிரியர்	ச.சே.தி.	III	MT 1 - 2006	59	41	18
வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (ஒப்பந்தம்)	-	-	-	9	4	5
தகவல், தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்	த. தொ.தொ.உ.	I/II/III	MT1 -2006	1	1	
அரசு முகமைத்துவ உதவியாளர்	அ.மு.உ.சே.	III	MN 2 -2006	44	39	5
சைகைமொழி பெயர்ப்பாளர்	ச.சே.தி.	III	MN 1 -2006	10	6	4
முன்பள்ளி ஆசிரியர்	ச.சே.தி.	I/II/III	MT1 -2006	3	3	
இல்லக் காப்பாளர்	ச.சே.தி.	I/II/III	MN 1 - 2006	12	5	7
சாரதி	சாரதி சேவை	I/II/III	PL 3 - 2006	13	11	2
சமையற்காரர்	ச.சே.தி	I/II/III	PL 2 - 2006	9	8	1
சிறுவர் அபிவிருத்தி உதவியாளர்	ச.சே.தி.	I/II/III	PL 1-2006	5	5	
சமையல் உதவியாளர்	ச.சே.தி.	I/II/III	PL 1 - 2006	15	14	1
உதவியாளர்	ச.சே.தி.	I/II/III	PL 1 - 2006	29	27	2
அலுவலகப் பணியாளர் சேவை	ச.சே.தி.	I/II/III	PL 1 - 2006	42	40	2
புனர்வாழ்வு உதவியாளர் ஒப்பந்தம்	-	-	-	9	6	3
மொத்தம்				787	717	70

**சமூக சேவைகள் திணைக்களம்
அமைப்பின் வரைபடம்**



1 ஆவது அத்தியாயம்

நிதி சார் முன்னேற்றம்

	ஒதுக்கீடு	செலவு	சதவீதம்
மீண்டுவரும்	446,335,000	434,928,448	97.44%
மூலதனம்	50,105,000	48,890,182	97.58%
மொத்தம்	496,440,000	483,818,630	97.46%

நிகழ்ச்சித் திட்டம் 01- செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
கருத்திட்டம் - 01 நிர்வாக மற்றும் தாபனச் சேவைகள்
மீண்டுவரும் செலவுகள்

தொகுதி	2016 ஆம் ஆண்டின் மதிப்பீடு ரூபா	செலவு ரூபா.
ஆளுக்கூரிய வேதனாதிகள்	19,900,000	19,354,196
ஏனைய மீண்டுவரும் செலவினம்	12,020,000	11,486,893
மொத்த மீண்டுவரும் செலவுகள்	31,920,000	30,841,089

நிகழ்ச்சித் திட்டம் 2 - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
கருத்திட்டம் - 2 சமூக சேவைகளுக்கான நிதி
மீண்டுவரும் செலவுகள்

தொகுதி	2016 ஆம் ஆண்டின் மதிப்பீடு	2016 ஆம் ஆண்டின் மொத்தச் செலவினம் ரூபா.
ஆளுக்கூரிய வேதனாதிகள்	227,500,000	224,815,141
ஏனைய மீண்டுவரும் செலவினம்	18,180,000	16,427,631
மொத்த மீண்டுவரும் செலவுகள்	245,680,000	241,242,773

நிகழ்ச்சித் திட்டம் 02 - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
 கருத்திட்டம் - 03 புனர்வாழ்வு மற்றும் பயிற்சியளித்தல் சேவைகள்
 மீண்டுவரும் செலவுகள்

தொகுதி	2016 ஆம் ஆண்டின் மதிப்பீடு	2016 ஆம் ஆண்டின் மொத்தச் செலவினம் ரூபா.
ஆளுக்கூரிய வேதனாதிகள்	90,050,000	88,527,163
ஏனைய மீண்டுவரும் செலவினம்	78,685,000	74,317,423
மொத்த மீண்டுவரும் செலவுகள்	168,735,000	162,844,586

2016 ஆம் ஆண்டின் முற்பணக் கணக்கின் வரையறைகள்

தொகுதி	மதிப்பிடப்பட்ட வரையறைகள் ரூபா.	உண்மையான வரையறைகள் ரூபா.
ஆகக்கூடிய செலவுகளின் வரையறை	16,500,000	14,577,592
ஆகக்குறைந்த கிடைப்பனவுகளின் வரையறை	14,500,000	17,422,823
ஆகக்கூடிய பற்று மீதிகளின் வரையறை	75,000,000	49,855,205

2016 ஆம் ஆண்டின் வருமானத்தை ஒன்றுதிரட்டுதல்.

வருமான வரையறை	உண்மையான வருமானம் ரூபா
2002-01-01 அரசு கட்டிடங்கள்	80,479.60
2002-02-99 வட்டி பிற (அரசு உத்தியோகத்தர்களுக்கான இடர்கடன் வட்டி.)	1,947,359.78
(2003 99 000) ஏனைய பெறுவனவுகள்	1,042,492.51

2016 மூலதனச் செலவுகளின் முன்னேற்றம்

	ஒதுக்கீடு ரூபா	செலவு ரூபா.	சதவீதம் %
ஏனைய மூலதன நிகழ்ச்சித் திட்டங்கள்	30,105,000	29,062,471	96.54%
100 மில்லியன் நிகழ்ச்சித் திட்டம்	20,000,000	19,827,711	99.14%
மொத்தம்	50,105,000	48,890,182	97.58%

2016 ஆம் ஆண்டின் மூலதன ஒதுக்கீடுகள் மற்றும் செலவுகள்

கருத்திட்ட இல.	செலவுத் தலைப்பு	நிகழ்ச்சித் திட்டம்	ஒதுக்கீடு ரூபா மில்	செலவு ரூபா	சதவீதம்
1.	2001	கட்டிடங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல்.	0.800	797,748	97.58
	2002	எந்திரோபாயங்கள் மற்றும் உபகரணங்களைப் பழுதுபார்த்தல்.	0.500	95,613	
	2003	வாகனங்களைப் பழுதுபார்த்தல்	0.900	900,000	
	2102	அலுவலக உபகரணங்கள் மற்றும் வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்தல்.	1.780	1,777,367	
	2103	எந்திரோபாயங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.	0.100	99,010	
	2401	பயிற்சியளித்தலும் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பதலும்.	0.825	824,733	
உப மொத்தம்			4.905	4,494,471	
2.	2102	அலுவலக உபகரணங்கள் மற்றும் வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்தல். பி/செ. வெளிக்கள உத்தியோகத்தர்கள்	2.400	2,378,700	97.58
	2401	பயிற்சியளித்தலும் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பதலும்.	3.100	3,100,000	
உப மொத்தம்			5.500	5,478,700	
3.	2001	கட்டிடத்தினைப் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல்	2.000	1,964,988	97.58
	2002	எந்திரோபாயங்கள் மற்றும் உபகரணங்களைப் பழுதுபார்த்தல்	0.800	763,922	
	2003	வாகனங்களைப் பழுதுபார்த்தல்	1.500	1,480,840	
	2102	அலுவலக உபகரணங்கள் மற்றும் வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்தல்.	1.500	1,596,999	
	2103	எந்திரோபாயங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.	1.500	1,325,301	
	2104	புதிய நிர்மாணம்	1.000	986,363	
	2401	பயிற்சியளித்தலும் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பதலும்	1.400	1,183,839	
	5-2502	சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வுக் கருத்திட்டம்	10.000	9,902,499	
	6-2502	வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனங்களைப் புதுப்பித்தல்.	20.000	19,827,711	
உப மொத்தம்			39.700	38,917,011	
மூழு மொத்தம்			50.105	48,890,182	

நிகழ்ச்சித் திட்டம் 02 - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
 கருத்திட்டம் 03 - புனர்வாழ்வு மற்றும் பயிற்சியளித்தல்
 செலவுத் தலைப்பு - 2001 கட்டிடங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்புத்தல் - 2016

செலவுத் தலைப்பு	நிகழ்ச்சித் திட்டம்	ஒதுக்கீடு ரூபா	செலவு ரூபா
1.	I. நாவினன சிறுவர் வழிகாட்டி நிலையத்தில் சுற்றிவர அமைக்கப்பட்டுள்ள மதிலினைத் திருத்துதல்.	2,000,000	1,964,988
	II. கீளுள்ள களஞ்சியத்திற்குச் செல்லுவதற்கு 02 கைப்பிடயினைப் பொருத்துதல்.		
	III. முன்னுக்குள்ள முற்றத்தின் தரைக்கு கற்களைப் பதித்தல்.	99,600	
	IV. நடு முற்றத்திற்கு மாபிள் பதித்தல்.	74,850	
	V. Polycarbonate Roof ஐ அமைத்தல் மற்றும் கால்வாயில் கொங்கிரிட் கற்களைப் போடுதல்.	326,273	
2.	I. மாதம்பே வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு அறிவித்தற் பலகையினைப் பொருத்துதல்..	11,600	
	II. மின் திட்டத்தினைப் பழுதுபார்த்தல்	77,705	
3.	I. கட்டவல வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனத்தின் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்திங்கு வர்ணமடித்தல்.	49,800	
	II. தச்சுப் பிரிவின் மின் திட்டத்தினைப் பழுதுபார்த்தல்.	200,000	
4.	I. வத்தேகம வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம் - முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவின் கூரையினைத் திருத்துதல்.	92,750	
	II. வதிவிடத்திலுள்ளவர்களின் மலசலகூடங்களைத் திருத்துதல்.	99,150	
	III. பற்றிக் துணிப் பிரிவின் கூரையினைத் திருத்துதல்	41,370	
5.	அமுணுகும்புர வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம் - உணவருந்தும் மண்டபத்திற்கு வர்ணம் பூசுதல்	92,411	
6.	சீதுவ வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம் - தையல் பிரிவினை வேறாக்குதல்.	89,100	
7.	தெளம்புயாய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம் - சுற்றுலா விடுதியின் யன்னல்களுக்குக் கிரில் பொருத்துதல்.	40,950	
8.	I. புவக்பிட்டிய ஜயவிரு சமாதி நிறுவனம் - குளியலறையினைப் பழுதுபார்த்தல்.	90,620	
	II. ஜயவிரு செவன நிறுவனத்தின் யன்னல்களுக்குக் கிரில் பொருத்துதல்.	84,710	
	III. விளையாட்டுத் திடலிலுள்ள மண்ணை அகற்றுதல்.	200,000	
9.	களவான வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம் - பயிற்சிப் பிரிவினை வேறாக்குதல்.	100,000	
மொத்தம்		2,000,000	

நிகழ்ச்சித் திட்டம் 02 - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
 கருத்திட்டம் 03 - புனர்வாழ்வு மற்றும் பயிற்சியளிக்கும் சேவைகள்
 செலவுத் தலைப்பு - 2104 - புதிய நிர்மாணம் - 2016

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம்	ஒதுக்கீடுகள் ரூபா	செலவுகள் ரூபா
01.	புவக்பிட்டிய நிறுவனத்தின் சமையலறையினை நிர்மாணித்தல்.	1,000,000	986,363

நிகழ்ச்சித் திட்டம் 02 - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
 கருத்திட்டம் 03 - புனர்வாழ்வு மற்றும் பயிற்சியளிக்கும் சேவைகள்
 செலவுத் தலைப்பு 6 - 2502

தொடர் இலக்கம்.	நிறுவனம்	ஒதுக்கீடுகள் ரூபா	செலவுகள் ரூபா
01.	தொழில்புயாய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்	2,000,000	19,827,711
	I. நிறுவனத்திற்கு உட்புகும் கேற் மற்றும் வந்தடையும் பாதையினை அமைத்தல் II. ஆண் வதிவிடத்தின் மலசலகூடத் திட்டத்தினைப் பழுதுபார்த்தல். III. உணவருந்தும் மண்டபத்திற்கு வர்ணம் பூசுதல். IV. தச்சுப் பிரிவின் தரையினைப் பழுதுபார்த்தல். V. பேஷ்றி மற்றும் வெதுப்பகப் பிரிவின் தரையினைப் பழுதுபார்த்தல்.		
02.	வத்தேகம் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்		
	I. தொலைக்காட்சி பார்வையிடும் மண்டபம் மற்றும் மலசலகூடத் திட்டத்தினைப் பழுதுபார்த்தல். II. அத்தியட்சகர் உத்தியோகபூர்வ இல்லத்தினைப் பழுதுபார்த்தல்.		
03.	மாதம்பே வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்		
	I. அலுவலக அறை மற்றும் கழஞ்சிய அறையினை வெவ்வேறாக்குதல் II. வதிவிடத்திலுள்ளவர்களின் மலசலகூடங்களைப் பழுதுபார்த்தல். III. விளையாட்டுத் திடலினை அமைத்தல். IV. இரண்டு பெயர்ப்பலகைகளைப் பொருத்துதல். V. வாகனக் கராஜினை அமைத்தல்.		
04.	சீதுவ வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்		
	அலுவலகம், பயிற்சி பிரிவுக்கு மற்றும் வதிவிடத்திலுள்ளவர்களுக்கு திரைச் சீலைகளைப் பொருத்துதல். I. கூட்ட மண்டபத்திற்கு வர்ணம் பூசுதல் II. 05 பெயர்ப்பலகைகளைப் பொருத்துதல்.		
05.	கட்டவல வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்		
	பெய்ன்டிங் பிரிவுக்கு கியூபிக்கல் அமைத்தல் I. வதிவிடத்திலுள்ளவர்களின் மலசலகூடத் திட்டத்தினைப் பழுதுபார்த்தல். II. விளையாட்டுத் திடலினை அமைத்தல் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டம். III. விளையாட்டுச் சூழலினை அமைத்தல்.		
06.	களவான வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்		
	I. மலசலகூடங்களைப் பழுதுபார்த்தல். II. அலுவலகத்தினை வேறாக்குதல். III. அலுவலக உபகரணங்கள், தளபாடங்களைக் கொள்வனவு செய்தல்.		

2 ஆவது அத்தியாயம்


அங்கவீனமுற்ற நபர்களுக்கான நலன்புரி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்

அங்கவீனமுற்ற நபர்களுக்காக அமுற்படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித் திட்டங்கள்.

- i. அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளைப் புனர்வாழ்வளித்தல் வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல், சமூகத்துடன் ஒன்றிணைத்தல் மற்றும் பாதுகாத்தல்.
- ii. முன்பிள்ளைப் பருத்தில் ஏற்படும் அங்கவீனமுற்ற நிலைமைகளை அடையாளங்கண்டு தலையிடுதல் மற்றும் மேம்படுத்துதல்.
- iii. அங்கவீனமுற்ற நபர்களுக்கு சமுதாய மட்ட ஒன்றுதிரட்டும் அபிவிருத்தித் தேசிய நிகழ்ச்சித் திட்டம்.
- iv. விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்

- i. அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளைப் புனர்வாழ்வளித்தல், வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல், சமூகத்துடன் ஒன்றிணைத்தல் மற்றும் பாதுகாத்தல்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகங்கள்.



மாவட்டம்

வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்கள்

- கண்டி கட்டவல - வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்
வத்தேகம வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம் -
- கம்பகா அமுணுகும்புர வாழ்க்கைத் தொழிற் பயிற்சி -நிறுவகம்
இராகம வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையம் -
- புத்தளம் மாதம்பே வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்
- இரத்தினபுரி களவான வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம் -
- ஹம்பாந்தோட்டை தெளம்புயாய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம் -

அங்கவீனமுற்ற சமுதாயத்தினை இலக்காகக் கொண்டு அமுற்படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித் திட்டமொன்றாகும். அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களை வலுவூட்டுதல், அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளின் வாழ்வாதார வழிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்கும் நோக்கங்களை தொலைநோக்காகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வெற்றிகரமான பலாபலன்களைச் சுவீகரித்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டியுள்ளது.

கொழும்பு, கம்பகா, கண்டி, புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பாந்தோட்டை போன்ற 06 மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சீதுவ, அமுணுகும்புர, இராகம, மாதம்பே, கட்டவல, வத்தேகம, களவான மற்றும் தெளம்புயாய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகங்கள் போன்ற 08 வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகங்களின் கீழ் இக்கருத்திட்டம் அமுற்படுத்தப்படுகின்றது. பயிற்சிப் பாடநெறிகளுக்கு 16 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பயிற்சிக் காலத்தினுள் அவர்களுக்குத் தேவையான உணவு பாணங்கள், வதிவிட வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடத்தினைக் கொண்ட பயிற்சிப் பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன. பயிலுனர்களின் அன்றாடத் தேவைப்பாடுகளுக்கு கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது. பயிற்சிக்கு மேலதிகமாக அவர்களின் கலைத்திறன்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். முறைசார் வகையில் பயிற்சியினை நிறைவு செய்கின்ற பயிலுனர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்கள் மற்றும் சுய தொழிலுக்கான உபகரணத் தொகுதிகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் பெற்றுக் கொண்ட பயிற்சியின் பிரகாரம் அரசு மற்றும் பிரத்தியேகப் பிரிவுகளில் தொழில் வாய்ப்புக்களைத் தேடிக் கொள்வதற்குத் திணைக்களம் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

விசேடமாக அங்கவீனமுற்ற நபர்களின் தொழில்வாண்மைத் திறன்களை மேம்படுத்துதல் மாத்திரமல்லாது, புதிய தொழில்நுட்பம், தொடர்பாடல், கலைகள் மற்றும் விளையாட்டு தொடர்பில் அங்கவீனமுற்ற நபர்கள் கொண்டுள்ள அறிவு மற்றும் திறமைகளை ஏனைய உலகோடு பகிர்ந்து கொள்ளுவதற்குத் தேவையான பின்னணியொன்றினை ஏற்படுத்திக் கொடுத்தல், வாழ்க்கைத் தொழிற்பயிற்சியினை வழங்குவதற்கு மேலாக, செவிப்புலனற்றவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குதல், அங்கவீனமுற்ற நபர்களுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்கும் தன்னார்வ நிறுவகங்களின் பயிலுனர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல், செவிப்புலனற்ற மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்குக் கல்வியினை வழங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவினை வழங்குதல், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிதிசார் அனுசரணையினைப் பெறும் தன்னார்வ சமூக நிறுவகங்களுக்குப் பராமரிப்பு உதவிகளை வழங்குதல் மற்றும் செவிப்புலனற்றவர்களுக்கு சைகை மொழிச் சேவைகளை வழங்குதல் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடநெறிகள்

01. வானொலி, தொலைக்காட்சி மற்றும் அதனுடன் தொடர்பான உபகரணங்களின் தொழில்நுட்ப கைவினை
02. குளிர்சாதனப் பெட்டி மற்றும் குளிர்நுட்ப தொழில்நுட்ப கைவினை
03. தச்சுத் தொழில் கைவினை
04. தையல் இயந்திரங்களைத் திருத்தஞ் செய்தல் (தொழிற்சாலைகள்)
05. கைப்பணித் தொழில் (மூங்கில் மற்றும் சிரட்டை)
06. கைப்பணித் தொழில் (விளக்குமாறு மற்றும் தும்புத்தடி)
07. கைப்பணித் தொழில் (கரும்பு மற்றும் தும்பு)
08. கைப்பணித் தொழில் (துணி வடிவமைப்பு)
09. ஆடைகளைத் தைத்தல் கைவினை
10. தையல் கைவினை
11. மசாஜ் சிகிச்சை
12. மேசன்றி
13. மோட்டார் வாகனத் தொழில்நுட்பக் கைவினை
14. பொறிகள் கைவினை
15. மின் வல்லுனர்
16. மோட்டார் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் கைவினை
17. உருக்குக் கைவினை
18. சீமெந்து உற்பத்தி செய்யும் கைவினை
19. காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் கைவினை
20. பற்றிக் கைவினை
21. வெதுப்பகம் மற்றும் உணவு நுட்பக் கைவினை
22. வீட்டுத் தோட்டப் பயிர் வளர்ப்பு கைவினை

23. துணி நெசவுத் தொழில்நுட்பம்
24. கணனி
25. முச்சக்கர வாகனங்கள் தொழில்நுட்பக் கைவினை

அங்கவீனமுற்ற நபர்களுக்கான நலன்புரி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பௌதிக மற்றும் நிதிசார் முன்னேற்றம் - செலவுத் தலைப்பு - 1501

தொ. இல.	செயற்பாடுகள்	ஒதுக்கீடுகள் ரூபா. மில்லியன்	செலவுகள் ரூபா. மில்லியன்
01.	<ul style="list-style-type: none"> • சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களின் கீழ் 334 அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளுக்குப் பயிற்சியினை வழங்குதல் மற்றும் பயிலுனர் கொடுப்பனவுகளை வழங்குதல். • கலாசார விழாக்களினை நடாத்துதல். • மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் • ஏனைய நலன்புரிச் செலவுகள் • தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினைப் பெற்றும் வரும் 123 பயிலுனர்களுக்குப் பயிலுனர் கொடுப்பனவுகள். 	17.200	
02.	<p>விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்குச் சேவைகளை வழங்குதல்.</p> <ul style="list-style-type: none"> • நாவினன சிறுவர் வழிகாட்டி நிலையத்தில் சேவையினைப் பெற்றுக் கொள்ளுவதற்கு வருகைதரும் பிள்ளையொன்றுக்கு ரூபா. 100/- கொடுப்பனவொன்றினை வழங்குதல். • சேவையளிக்கும் தசைப் பயிற்சியாளர்களுக்கான கொடுப்பனவு. • ஏனைய நலன்புரிச் செலவுகள். 	1.200	21.540
03.	<p>வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை நிறைவு செய்துள்ள 219 பயிலுனர்களுக்கு வாழ்க்கைத் தொழில் உபகரணத் தொகுதிகளை வழங்குதல்.</p>	5.000	
04.	<p>02 தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புக்களுக்கு நிதியுதவிகளை வழங்குதல்.</p> <ul style="list-style-type: none"> • சுவர்ணாதாம மன்றம் ரூபா. 30,000.00 • செவிப்புனற்றவர்களுக்கு சேவைகளை வழங்கும் சபை ரூபா. 40,000.00 	0.100	
05.	<p>இரத்தினபுரி சிறுவர் வழிகாட்டி நிலையத்திற்கான கொடுப்பனவு (ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது.)</p> <ul style="list-style-type: none"> • எழுதுகருவிகள் • தசைப் பயிற்சிக் கொடுப்பனவுகள் • முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவுகள். • மாணவர்களை வலுவூட்டுவதற்குப் போக்குவரத்துக் கொடுப்பனவுகள் 	0.400	

தொ. இல.	செயற்பாடுகள்	ஒதுக்கீடுகள் ரூபா. மில்லியன்	செலவுகள் ரூபா. மில்லியன்
06.	செவிப்புலனற்றவர்களுக்கு 1022 விசேட அடையாள அட்டைகளை வழங்குதல்.		
07.	செவிப்புலனற்ற மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் முன்பள்ளி ஆசிரியர்கள் 4 பேருக்கு கொடுப்பனவுகளை வழங்குதல். I. வீரகெட்டிய அருணல் முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு ரூபா. 5000 x 12x2 II. ஹம்பாந்தோட்டை கட்டுவன விசேட முன்பள்ளி ரூபா. 5,000x12 III. மற்றும் நிட்டிககயாய விசேட முன்பள்ளி அ. 5000x12 IV. படல்கும்புர லிட்டில் ப்ளவர் சிறுவர் வழிகாட்டி நிலையம் 03 ஆசிரியர்களுக்கு (செப்ரெம்பர் - திசம்பர்) கொடுப்பனவுகள்	0.300	
08.	செவிப்புலனற்றவர்களுக்கு சைகை மொழிச் சேவைகளை வழங்குதல்.	-	
		24.200	

2016 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகங்களின் பயிலுனர்களின் எண்ணிக்கை

தொடர் இல.	நிறுவகம்	2016 பயிலுனர்களின் எண்ணிக்கை
01.	சீதுவ வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	91
02.	கட்டவல வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	39
03.	வத்தேகம வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	90
04.	தெளம்புயாய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	60
05.	அமுணுகும்புர வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	37
06.	இராகம வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	18
07.	களவான வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	29
08.	மாதம்பே வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	22
	மொத்தம்	386

2016 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக தன்னார்வ அமைப்புக்களில் பயிற்சியினைப் பெறும் பயிலுனர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல்.

தொடர் இல.	நிறுவகம்	2016 பயிலுனர்களின் எண்ணிக்கை
01.	அங்கவீனமுற்ற நபர்களின் அபிவிருத்தி மன்றம் - பண்டாரவளை	26
02.	இஸ்லாமிய அங்கவீனர் நிறுவகம் - திகாரிய	21
03.	சர்வோதய சுவசெத்த நிறுவகம்	09
04.	சகனய நிறுவகம் - கொழும்பு 08	26
05.	பட்டுகம்மன வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம்	19
06.	சுகித - வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகம் - கொறண.	08
07.	தலாவ அங்கவீனமுற்ற மகளிருக்கான சங்கம்	06
08.	சவிய அபிவிருத்தி மன்றம் - காலி	08
	முழு மொத்தம்	123

ஜயவிரு புகலிடம் (புவக்பிட்டிய பாதுகாப்பு இல்லம்)

புவக்பிட்டிய பாதுகாப்பு இல்லத்தினூடாக பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலரற்ற மூளை வளர்ச்சி குன்றிய ஆண்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான அரவணைப்பு மற்றும் வதிவிட வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதால் இவ்வருடத்தில் 23 பயிலுனர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கு முடிந்துள்ளது. வாழ்நாள் பூராவும் வதிவிடத்திலுள்ள இவ்வாறானவர்களைத் தனிமைப்படுத்தாது அன்பாகவும், அரவணைப்பாகவும் பாதுகாக்கப்படுவதோடு அன்றாடச் செயற்பாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். 2016, திசம்பர் 31ஆந் திகதியளவில் பாதுகாப்பு அரவணைப்புக் கிடைக்கப் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 72 ஆகும்.

ii. சிறுவர் வழிகாட்டிக் கருத்திட்டம் - சிறுவர் வழிகாட்டி நிலையம் - மகரகம்

பிள்ளையின் முன்பிள்ளைப் பருவத்தின் வளர்ச்சியில் ஏதாவது வேறுபாடு அல்லது தாமதமொன்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டுள்ள வேளையில் அது தொடர்பில் முற்கூட்டியே தலையிட்டு பிள்ளையின் வளர்ச்சி தொடர்பில் தேவையான சேவைகளை வழங்குவது இந்நிறுவனத்தினூடாக இடம்பெறுகின்றது. சரியான வழிகாட்டலொன்றை எதிர்பார்த்து நிற்போர், இந்நிறுவனத்திற்கு பிள்ளைகளுடன் வருகை தரும் பெற்றோர்களுக்கு முதலில் இடம்பெறும் செயற்பாடு யாதெனில் பிள்ளைகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பெற்று பதிவு செய்தலாகும். பிள்ளையின் தேவையினை அறிந்து ஆரம்ப வளர்ச்சி நிலையினை மதிப்பிடுவதாகும். விபரமான நிலபர அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டதன் பிற்பாடு ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி பிள்ளைகளின் திறன்களுக்கமைய பொருத்தமான வகுப்பு அறைக்கு அனுப்புதல் இடம்பெறும். 06 மாதங்களுக்கு வருடமொன்றுக்கென அவர்களின் திறன் மற்றும் வளர்ச்சி நிலபர அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்பதுடன் மேலும் அவசியமாயின் நீண்டகாலத்திற்கு அவர்களின் பின்னூட்டற் செயற்பாடுகள் இடம்பெறும்.

கருத்திட்டத்தின் நோக்கங்கள்

- சிறார்களின் அங்கவீனத்தினை அடையாளங்கண்டு முற்கூட்டிய தலையீட்டினை மிகவும் விளைதிறனான திட்டமொன்றாக அறிமுகஞ் செய்தல்.
- அங்கவீனமுற்ற சிறார்களுக்குச் சேவைகளை வழங்குதல் தொடர்பாக பல்வேறு வெளிக்களங்களுக்குரித்தான நிறுவனங்களை உள்வாங்கி சேவைகள் வலைப் பின்னலினை வலுவூட்டுதல்.
- விசேட தேவைகளைக் கொண்ட சிறார்களின் முன் பிள்ளைப் பருவக் கல்வி மற்றும் உள்வாங்குதலை வலுவூட்டல்.
- பெற்றோர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் உள நிலைமையினை மிகவும் சிறந்த தரத்திற்குக் கொண்டு வந்து அது தொடர்பான தலையீட்டினை மேற்கொள்ளல்.
- கருத்திட்டத்தினை ஏனைய மாவட்டங்களுக்கு அறிமுகஞ் செய்தல்.

2016 ஆம் ஆண்டின் பௌதிக முன்னேற்றம்.

- பதிவு செய்யப்பட்ட புதிய பிள்ளைகளின் எண்ணிக்கை - 98
- பெற்றோர்கள் தொடர்பில் உளவளத்துணை சேவைகளைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை - 81
- 2016 பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை - 21
- முன்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை - 15

2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பிள்ளைகளின் வயது மட்டங்களுக்கமைய,

தொடர் இல.	வயது	எண்ணிக்கை
01.	0-3	12
02.	4-5	31
03.	6-15	55
04.	16 வயதினை விட அதிகம்	-
முழு மொத்தம்		98

ஒவ்வொரு பிரிவுகளினூடாக வழங்கப்பட்ட சேவை தொடர்பான விபரங்கள்

வழங்கப்பட்ட சேவைகள்	பிள்ளைகளின் எண்ணிக்கை	சேவை வழங்கப்பட்ட தடைவைகள்
01. உடற்பயிற்சிச் சிகிச்சை	122	511
02. பேச்சுப் பயிற்சிச் சிகிச்சை	113	372
03. தொழிற் பயிற்சி சிகிச்சை	119	365
04. கல்விப் பிரிவு	238	7330

2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பிள்ளைகளின் அங்கவீன வகைகள்

தொடர் இல.	அங்கவீனத்தின் தன்மை	மாணவர்களின் எண்ணிக்கை
1.	சித்தப்பிரமை - (Autism)	19
2.	செரபிள் பல்சி (Cerebral Palsy)	08
3.	நோய்க்குறி - (Down Syndrome)	15
4.	வளர்ச்சியில் தாமதம் (Global Development delay)	20
5.	பேச்சு மற்றும் மொழிச் சிக்கல் - (Speech Delay)	14
6.	உயர் செயற்பாடு (Hyper Active)	06
7.	பிற (Other)	16

2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பிள்ளைகள் அனுப்பப்பட்ட முறைமை

தொடர் இல.	அனுப்பப்பட்ட முறைமை	எண்ணிக்கை
01.	றிச்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையூடாக	32
02.	பயனாளி பெற்றோர்களுடாக	33
03.	முன்பள்ளி ஆசிரியர்களுடாக	14
04.	பாடசாலை மற்றும் கல்வி நிறுவகங்களினூடாக	08
05.	பல்வேறான ஊடகங்களினூடாக	03
06.	சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுடாக	
07.	பியகம பிரதேச செயலகம்	02
08.	கோகமா பிரதேச செயலகம்	02
09.	தெகிவள பிரதேச செயலகம்	01
10.	இரத்தமலான பிரதேச செயலகம்	01
11.	மகரகம பிரதேச செயலகம்	01
12.	ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகம்	01
மொத்தம்		98

2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம்

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம் மற்றும் விபரம்	திகதி	கலந்து கொண்டோர்களின் தொகை	செலவு ரூபா.	
				பெற்றோர்கள்	ச.சேதி.
01.	கலாசார நிகழ்ச்சித் திட்டம்				
	நிறுவனத்தின் 13 வது ஆண்டு பூர்த்தியினைக் கொண்டாடுதல். சாங்கிக்க அன்னதானம்	பெப். 18	129	100,000	
	வெசக் போயா தின நோன்பு நோற்றல்	மே 18	60		5,000
	பொல்கஸ்ஓற்ற சமபோதி யோகாசிறம் அன்னதானப் புண்ணிய நிகழ்வினை நடாத்துதல்.	நவ. 24	50		
	பொசொன் பெரகரவினை நடாத்துதல்.	யூலை 01	114		
02.	நிறுவனத்தின் பயனாளிகள் தொடர்பில் பெற்றோர்களை விழிப்புணர்வூட்டுதல்.				
	2016 ஆம் ஆண்டு புதிய சேவை ஆரம்பிப்பு மற்றும் நிறுவனத்தின் மூலோபாயத் திட்டத்தினை அறிமுகஞ் செய்தல்.	ஜனவரி 12	103		
	முன்பள்ளிகள் மற்றும் விசேட பாடசாலைகள் கல்விக்கு அனுப்பப்பட்டுள்ள மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு புதிய வகுப்புக்களை ஆரம்பித்தல்.	ஜனவரி 12	25		
	பெற்றோர் சந்திப்பு	ஏப்ரல் 25	35		
	பெற்றோர் சந்திப்பு	ஆகஸ்டு 23	32		
	அழகியற்கலை வகுப்புக்களை நடாத்துதல் தொடர்பில் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சித் திட்டம்.	மே 24	50		

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம் மற்றும் விபரம்	திகதி	கலந்து கொண்டோர்களின் தொகை	செலவு ரூபா.	
				பெற்றோர்கள்	ச.சேதி.
03.	அலுவலகக் குழாமினை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம்				
	2016 ஆம் ஆண்டின் புதிய வகுப்புக்களை ஆரம்பித்தல் நிகழ்ச்சித் திட்டம்	ஜனவரி 01	15		
	2016 ஆம் ஆண்டு புதிய சேவைகளைப் புதுப்பித்தல் தொடர்பில் கலந்துரையாடுதல் மற்றும் முறைசார் திட்டங்களைத் தயாரித்தல்.	ஜனவரி 05 - 07	15		
04.	ஆரோக்கிய நிகழ்ச்சித் திட்டங்கள்				
	போசணை தொடர்பில் பெற்றோர்களை விழிப்புணர்வூட்டுதல்.	பெப்ரவரி 09	62		990
	போசணை மற்றும் உள ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம்.	மார்ச் 17	45		
	நடமாடும் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சையினை நடாத்துதல்.	மார்ச் 30	65		1,000
05.	சேவைகளை விரிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம்				
	நிறுவனம் தொடர்பில் மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை அறிமுகஞ் செய்தல்.	மார்ச் 14	30		
	மீரிகமவில் ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட விசேட ஆண்பிள்ளைகள் புனர்வாழ்வு நிலையம் - சத் செவன உத்தியோகத்தர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.	பூன் 02 - 03	32		
	மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் வழிகாட்டி உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல்.	திசம்பம் 16-24			

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம் மற்றும் விபரம்	திகதி	கலந்து கொண்டோர்களின் தொகை	செலவு ரூபா.	
				பெற்றோர்கள்	ச.சேதி.
06.	விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு மாதிரி உள்ளீர்ப்புச் செய்யும் முன்பள்ளி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு செய்முறை அறிவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்.				
07.	பயனாளிகளின் பெற்றோர்களுக்கு LED பல்பு தயாரித்தல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம்.	ஏப்ரல் 08			
08.	பயனாளிகளின் பிள்ளைகளின் வருட நடுப்பகுதி முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சித் திட்டம்.	யூலை 04 - 28	90		
09.	விளைதிறனான எண்ணக்கருவினை நிறுவனத்தில் அமுற்படுத்த வேண்டிய முறைமை தொடர்பில் விழிப்புணர்வூட்டுதல்.	பெப்ரவரி 02	15		
10.	இரசனைமிக்க நிகழ்ச்சித் திட்டங்கள்				
	ஐப்பான் தொழில்வாண்மையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சங்கீதப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்.	ஓக்டோபர் 23	75		
	நத்தார் நிகழ்வுக் கொண்டாட்டம்.	திசம்பர் 16	45		
11.	யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம் வருடாந்தச் சுற்றுலா - பெற்றோர்கள் மற்றும் பயிலுனர்கள்	ஆகஸ்டு 26-28	208		

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம் மற்றும் விபரம்	திகதி	கலந்து கொண்டோர்களின் தொகை	செலவு ரூபா.	
				பெற்றோர்கள்	ச.சேதி.
12.	வகுப்பு மட்டங்களில் நடாத்தப்பட்ட பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்கள்.				
	சமனல வகுப்பு - காட்சிப்படுத்தும் தோரணங்களை அமைத்தல் மற்றும் அன்னதானம் நடாத்துதல்.	மே - 20	45		
	மாலை வகுப்பு - சிகிதி சந்தையினை நடாத்துதல்	யூலை - 05	25		
	அலியா வகுப்பு - சிகிதி சந்தையினை நடாத்துதல்.	யூலை - 21	34		
13.	விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்				
	ஜனாதிபதி பதவிப் பிரமாணம் தொடர்பில் சிரமதானம் நடாத்துதல் மற்றும் மரநடுகை	ஜனவரி 08	15		
	மகரகம விவசாயச் சேவைகள் நிலையத்துடன் இணைந்து நகர வீட்டுத் தோட்டப் பயிர் வளர்ப்புத் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம்.	ஏப்ரல் 28	38		
	தீயினை அணைக்கும் உபகரணங்களைப் பாவித்தல் தொடர்பில் உத்தியோகத்தர்களை விழிப்புணர்வூட்டுதல்.	மார்ச் 09	15		
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை கௌரவ அமைச்சர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிறுனத்தினைப் புலனாய்வு செய்தல்.	ஆகஸ்டு 24	108		7,718	

III. அங்கவீனமுற்ற நபர்களுக்கான சமுதாய அடிப்படையிலான ஒன்றுதிரட்டும் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டம் - C.B.R.

குறிக்கோள்

“அங்கவீனமுற்ற நபர்களின் தேசியக் கொள்கைக்கு அமைய அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அந்நபர்களின் இயலுமைகள் மற்றும் திறமைகளைத் தற்போதுள்ள சமூகப் பொருளாதார முறைமையினூடாகத் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்து அவர்களின் பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இயலுமானவாறு அவர்களின் அறிவு மற்றும் திறன்களினை வலுவூட்டுதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். குறைந்த வருமானம் பெறும் அங்கவீனமுற்ற நபர்களுக்கு நீர் மற்றும் மின்சார வசதிகள், நீர் மெத்தை, காற்று மெத்தை, வீடுகளுக்குச் செல்லுவதற்குத் தேவையான பிரவேசிப்பு வசதிகளை வழங்குதல், வீட்டினைப் பழுதுபார்த்தல், கூரைத் தகடுகளை வழங்குதல், கழிவறைச் செயற்பாடுகளுக்கு கொமட் வழங்குதல், சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்ப்பதற்கு உதவி வழங்குதல் மற்றும் உதவியளிக்கப்படும் பாடசாலைகளை மதிப்பிடுதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது.

செயற்பாடுகள்

- அங்கவீனமுற்ற நபர்கள் மற்றும் அக்குடும்பங்களின் மனிதவள அறிவு உள்பாங்குகள் மற்றும் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை அமுற்படுத்துதல்.
- வீடு, சமூகம், முன்பள்ளி, பாடசாலை, பல்கலைக்கழகம், கடமையாற்றும் இடம் போன்றவற்றில் சுயமாகத் தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய நபரொருவராக உருவாக்குதலுக்கு அன்றாடச் செயற்பாட்டுப் பயிற்சியினை வழங்குதல்.
- உள்வாங்கும் கல்வி முறைமை மற்றும் விசேடக் கல்வி முறைமையினூடாக இந்த அங்கவீனமுற்ற சிறார்களுக்கு கல்வி வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அனுப்புதல் உட்பட ஏனைய சேவைகளுக்கும் அனுப்புதல்.
- பொருளாதாரத்தினை வலுவூட்டுவதற்காக தொழில் அமைச்சு மற்றும் பிரத்தியேகப் பிரிவுகளுடன் இணைந்து தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தொழில்களுக்காக முன் ஆயத்தத்தினை மேற்கொள்ளுதல்.
- பிரதேச மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனங்களினூடாக தொழிற் பயிற்சியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தல்.
- ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்களில் காணப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்களில் அங்கவீனமுற்ற நபர்களை உள்வாங்கி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல் - (விளையாட்டு மற்றும் கலாசாரம் போன்ற)

சமுதாய மட்டப் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டம் - 2016 நிதி சார் மற்றும் பெளதிக முன்னேற்றம்.

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம்	பயனாளிகளின் எண்ணிக்கை/நிகழ்ச்சித் திட்டங்கள்	ஒதுக்கீடுகள் ரூபா.	செலவு ரூபா	சதவீதம் %
	அங்கவீனமுற்ற நபர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்குதல்.		10,000	9,902,499	96
01.	i. கொமட்டினை வழங்குதல்	137			
	ii. நீர் வசதிகளை வழங்குதல்	18			
	iii. மின்சார வசதிகளை வழங்குதல்.	05			
	iv. நீர் மெத்தைகளை வழங்குதல்.	04			
	v. பிரவேசிப்பு வசதிகளை வழங்குதல்	11			
	vi. பிற	31			
02.	அங்கவீனமுற்ற நபர்களின் வீடுகளைப் பழுதுபார்த்தல்.	09			
03.	சுய உதவி அமைப்புக்கள் மற்றும் சுய உதவி அமைப்புக்களை வலுவூட்டுதல்	801			
04.	வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சைகை வேலைத்திட்டங்கள்	03			
05.	மாவட்டச் செயலகம் - சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான வேலைத்திட்டங்கள்	180			

IV. விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்

அங்கவீன நிலைமைக்கு உட்படுகின்ற நபர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் மற்றும் நிவாரணம் வழங்குதல் இந் நம்பிக்கை நிதியத்தின் பணியாகும். 1981 ஆம் ஆண்டு சர்வதேச அங்கவீனர் வருடமாகப் பிரகடனஞ் செய்தவேளையில் இலங்கையினுள் அங்கவீனமுற்ற நபர்கள் தொடர்பான புதிய எண்ணக்கரு வளர்ச்சி முறைமைகள் ஆரம்பமானது. அதன் பிரகாரம் இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினூடாக 1992 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க "விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்" என்ற பெயரில் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டு அரசு வர்த்தமானி அறிவித்தலொன்றினூடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு ஒத்ததாக இலங்கையில் வசிக்கின்ற விழிப்புலனற்ற நபர்களுக்கு இலங்கை அரசினால் பல்வேறு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விழிப்புலனற்றவர்களுக்கான நம்பிக்கை நிதியம் - நிதிசார் முன்னேற்றம் - 2016

நிகழ்ச்சித் திட்டம்	மதிப்பிடப்பட்ட நிதி (ரூபா)	பயனாளிகள்	செலவுகள் (ரூபா)
01. விளையாட்டு உதவிகள்	200,000	கிரிக்கட்	-
02. வாழ்க்கைத் தொழிற் பயிற்சி	225,000	திரு. டபிள்யூ.எச். சஞ்சீவ கருணாரத்ன	160,500
		திரு. உப்புள் சாந்த	
		திரு. ஏ.கே. லக்மின் வாசனா	
03. கல்வி மற்றும் கலாசார உதவிகள்	2,000,000	பார்வையற்ற பெற்றோர்களின் பார்வையினைக் கொண்ட 152 பிள்ளைகளுக்குப் புலமைப் பரிசில்களை வழங்குதல்.	3,536,715
		விழிப்புலனற்ற பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேருக்குப் புலமைப் பரிசில்கள் வழங்குதல்.	
		விழிப்புலனற்ற உயர்கல்வி தொடரும் 05 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்குதல்.	
		பிரெய்ல் அச்சுப்பொறி மற்றும் E5 Recorder 32 ஐக் கொள்வனவு செய்தல்.	
		பருவகாலச் சஞ்சிகை	

நிகழ்ச்சித் திட்டம்	மதிப்பிடப்பட்ட நிதி (ரூபா)	பயனாளிகள்	செலவுகள் (ரூபா)
04. புனர்வாழ்வு உதவிகள்	1,500,000	இலங்கை விழிப்புலனற்றவர்களுக்கான சபை புனர்வாழ்வுக் கருத்திட்ட உதவிகள்	1,185,760
		இலங்கை விழிப்புலனற்றவர்களுக்கான சங்கம் - ஆங்கிலம், சங்கீதப் பயிற்சி பாடநெறிக்கு நிதியுதவிகளை வழங்குதல்.	
		இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் சபை -பேச்சு நூலகக் கருத்திட்டம் தொடர்பில்.	
05. கண்வில்லைகள் மற்றும் கண் சிகிச்சைகள்	1,700,000	126 கண் வில்லைகள் வழங்கப்பட்டுள்ளன.	1,191,050
06. விழிப்புலனற்ற மகளிர் நலன்புரி நிலையம்	400,000	போதனையாளர் கொடுப்பனவுகள் உட்பட ஊழியர் சம்பளக் கொடுப்பனவு நிறுவனத்திற்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல்.	400,000
07. நிர்வாகச் செலவுகள்	900,000		474,021
08. கணக்காய்வுக் கட்டணங்கள்	25,000		25,000
09. நிதிசார் செலவுகள்	30,000		6,954
10. நானாவிதச் செலவுகள்	20,000		20,000
மொத்தம்	7,000,000		7,000,000

3 வது அத்தியாயம்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைக்கும் கருத்திட்டம்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புவக்பிட்டிய ஜயவிரு சமாதி புகலிடத்தினூடாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் அமுற்படுத்தப்பட்டு வருகின்றது. கெரோயின், கஞ்சா/கேரளா கஞ்சா, மதுசாரம் மற்றும் போதைமருந்து பாவிப்பதால் வாழ்க்கை இருட்டாகிப் போயுள்ள இவ்வாறான தொகுதியினரினை எமது நிறுவனத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் உள சிகிச்சை, உளவியல் உளவளத்துணை மூலோபாயங்கள் மற்றும் மருத்துவ உளவியல் அணுகுமுறைகளினூடாக புனர்வாழ்வுச் செயற்பாடுகளுக்கு அனுப்புதல். அக்காலத்தினுள் பயிலுனர்களின் ஆன்மீகம்சார் வளர்ச்சி தொடர்பில் யோகாசனம் மற்றும் கலாசார நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுகின்றன. பயிலுனர்களைப் புனர்வாழ்வளிக்கும் காலத்தினுள் வதிவிட வசதிகள், உணவு பானங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படும். பயிலுனர்களின் வாழ்வாதார வழிகளை மேம்படுத்துதற்குத் தேவையான தொழில்வாண்மையான இயலுமைகளை மேம்படுத்தும் பயிற்சியும் வதிவிடத்திலுள்ள காலத்தினுள் வழங்கப்படும்.

2016ஆம் ஆண்டில் நிறுவனமயப்படுத்தப்பட்ட மொத்தப் புனர்வாழ்வுப் பயனாளிகளின் எண்ணிக்கை 212 ஆவதுடன், 2016 ஆம் ஆண்டில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டோர் 167 ஆகும். 127 பேர் வருடத்தினுள் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டில் பயனாளிகளின் வயது வரையறையினைக் கவனத்திற் கொள்ளும்போது உயர்ந்த வயது வரையறையாக 58 வயது கவனத்திற்கொள்ளப்பட்டது. ஆகக்குறைந்த வயது வரையறை 12 வயது பயனாளி, வருடத்தில் 20 வயதிற்குக் குறைவான பயனாளிகள் 47 ஐக் கொண்டிருத்தல் விசேடமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமொன்றாகும். கல்வி மட்டத்தின் பிரகாரம், எந்தவொரு பாடசாலைக் கல்வியினையும் பெறாதவர்கள் பட்டதாரிகளாதல். பயனாளிகளினுள் இருவர் பட்டதாரிகளாகியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் பயிலுனர்கள் வயது மட்டங்களுக்கமைய,

தொடர் இல.	வயது மட்டம்	எண்ணிக்கை
01.	15 வயதிற்குக் குறைவு	04
02.	16-20	30
03.	21-30	83
04.	31-40 வயதிற்குக் கூட	64
05.		22
மொத்தம்		212

2016ஆம் ஆண்டின் பயிலுனர்கள் கல்வி மட்டங்களுக்கமைய,

தொடர் இல.	கல்வி மட்டம்	எண்ணிக்கை
01.	0-6	66
02.	6- சாதாரண தரம்	91
03.	உயர் தரம்	53
04.	பட்டதாரி	02
மொத்தம்		212

2016ஆம் ஆண்டின் பயனாளிகளின் மதங்களின் பிரகாரம்

தொடர் இல.	மதம்	எண்ணிக்கை
01.	பௌத்தம்	
02.	கிறிஸ்தவம்	
03.	இஸ்லாம்	
04.	இந்து	
மொத்தம்		

4 ஆவது அத்தியாயம்

2016 ஆம் ஆண்டில் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சிப் பாடநெறிகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம்.

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம்	நிலையம்	திகதி	எண்ணிக்கை	ஒதுக்கீடு ரூபா மில்.	செலவு ரூபா
	பயிற்சியளித்தல் மற்றும் திறன் மேம்பாடு - 216-01-01-2401					
01.	Forth Session of the Committee on Social Development Programme	பாங்கொக்	மார்ச்	திரு. பிரதீப் யசர்தன், சமூக சேவைகள் பணிப்பாளர்.		
02.	Seminar on Elderly Care through the MOH/JICA/RHTC Elderly Care Project	ஜப்பான்	யூன்	திரு. பிரதீப் யசர்தன், சமூக சேவைகள் பணிப்பாளர்.		
03.	பட்டப்பின் படிப்பு (Public Management)	SLIDA	யூலை	திருமதி. ஸ்ரீமதி ராதா நானாயக்கார, மேலதிகப் பணிப்பாளர்.		
04.	அலுவலக நடைமுறைகள் மற்றும் கோவைப்படுத்துதல் தொடர்பில் விழிப்புணர்வுட்டும் நடைமுறை வேலைத்திட்டங்கள்.	தேசியப் படை கற்கை நிறுவகம்	ஆகஸ்டு	பிரதான அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் 54		
05.	வெளி விளையாட்டுப் பயிற்சி	தம்புள்ள இப்பன்கட்டுவ வாவி வளாகம்	செப்ரெம்பர்	02 உத்தியோகத்தர்கள்		
06.	அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் உத்தியோகத்தர்களின் முகாமைத்துவக் கிரயம் தொடர்பில் திறன் மேம்பாட்டு டிப்ளோமாப் பாடநெறி.	SLIDA	நவம்பர்	04 உத்தியோகத்தர்கள்	0.825	824,733
07.		உற்பத்தித் திறன் செயலகம்	நவம்பர்	02 உத்தியோகத்தர்கள்		
08.	முகாமைத்துவம் தொடர்பிலான சர்வதேச நிகழ்ச்சித் திட்டம்.	இந்தோனேசியா	திசம்பர்	திரு. ரஞ்சித் உதயசிறி - பிரதான கணக்காளர்		
09.	கொள்முதல் டிப்ளோமாப் பாடநெறி	MILODA Academy of Financial Studies	திசம்பர்	திருமதி. டீ.பி. எதிரிசிங்க, உள்ளகக் கணக்காய்வாளர்		
10.	சம்பளத் திட்டத்தினைத் தயாரிக்கும் பாடநெறி	MILODA	திசம்பர்	திரு. மொகமட் வசீம், அரசு முகாமைத்து சேவை.		
11.	உள மேம்பாடு தொடர்பில் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் 2016 ஆம் ஆண்டின் திணைக்கள முன்னேற்ற மீளாய்வு.	Club Bentota	திசம்பர்	25 உத்தியோகத்தர்கள்		

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம்	நிலையம்	திகதி	எண்ணிக்கை	ஒதுக்கீடு ரூபா மில்.	செலவு ரூபா
	பயிற்சியளித்தல் மற்றும் திறன் மேம்பாடு - 216-02-02-2401					
01.	S/L Spinal Cord Network	College of Surgeons	பெப்ரவரி	திரு தம்மிக்க வாசல பண்டார - சமூக சேவைகள் உத்தியோகத்தர்.		
02.	Emotional Balancing for Higher Productivity Programme	இந்தியச் சுற்றுலா	பெப்ரவரி	திரு. ஜே.பி.ஏ. குமார		
03.	தொலைநோக்கு, பணிக்கூற்று, மூலோபாய விளக்கம் தொடர்பில் இரண்டு நாள் நிகழ்ச்சித் திட்டம்	சமனலவெவ வாழ்வின் எழுச்சிப் பயிற்சி நிலையம்	யூன் 16 - 17	115 உத்தியோகத்தர்கள்		
04.	தலைமையக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ச.சே.உ./ச.அ.உ./அ.உ. தொடர்பில் ஒன்றிணைந்த அணுகுமுறை நிகழ்ச்சித் திட்டம்.	பத்தரமுல் அப்பேகமச் சூழல்	யூலை 28	900 உத்தியோகத்தர்கள்		
05.	தொலைநோக்கு, பணிக்கூற்று, மூலோபாய விளக்கம் தொடர்பில் இரண்டு நாள் நிகழ்ச்சித் திட்டம்- இரண்டாவது கட்டம்	சமுதாயக் கல்வி நிலையம், தளாகேன	ஆகஸ்டு 15	50 உத்தியோகத்தர்கள்	3.100	3,100,000
06.		கொரியா	ஆகஸ்டு /செப் 21-04	திரு.எம்.எஸ். சல்காது, திரு. காமினி இலங்கசிங்க, திருமதி. ஏ.டி.எம். மதுவந்தி		
07.	வெளி விளையாட்டுப் பயிற்சி	தம்புள்ள இப்பன்கட்டுவ வாவி வளாகம்	ஆகஸ்டு 26-28	காலி, கண்டி, பொலன்னறுவை, திருகோணமலை, நுவரெலியா மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ள திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 60 பேர்.		

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம்	நிலையம்	திகதி	எண்ணிக்கை	ஒதுக்கீடு ரூபா மில்.	செலவு ரூபா
08.	-அவ்வாறே-	-அவ்வாறே-	ஆகஸ்டு 28 - 30	கொழும்பு, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் பிரதான அலுவலகத்திலுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் 60 பேர்.		
09.	வெளி விளையாட்டுப் பயிற்சி	தம்புள்ள இப்பன்கட்டுவ வாவி வளாகம்	2016/09/01-03	கேகாலை களுத்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 62 பேர்		
10.	முள்ளந்தண்டு விபத்துத் தொடர்பில் வலையமைப்பின் 15 வது ஆசிய மகாநாடு.	இந்தோனேசியா	ஒக்டோபர்	05 உத்தியோகத்தர்கள்.		
11.	மாகாண அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் கூட்டம்.	பத்தரமுல்ல அப்பேகமச் சூழல்	ஒக்டோபர்	110 உத்தியோகத்தர்கள்	"	"
12.	தொலைநோக்கு, பணிக்கூற்று மற்றும் மூலோபாய விளக்கம் மூன்றாவது கட்டம்	வீடமைப்புத் திட்டமிடல் மற்றும் கட்டிட நிலையம்.	நவம்பர்	40 உத்தியோகத்தர்கள்		
13.	சுகமினா (முள்ளந்தண்டு) விபத்துத் தொடர்பில் இலங்கை வலையமைப்பின் 05 வது வருடாந்த அறிவியல் வேலைத்திட்டம்.	பொறித்தொகுதி வளர்ப்பு நிலையம் மற்றும் தேசிய புனர்வாழ்வு வைத்தியசாலை.	ஒக்டோபர்	09 உத்தியோகத்தர்கள்		
14.	சமூகப் பணி டிப்ளோமா முதலாவது கற்கைச் சுற்றுலா	தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்.	திசம்பர்	50 உத்தியோகத்தர்கள்.		
15.	உளப்பாங்க மேம்பாடு தொடர்பில் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் 2016 ஆம் ஆண்டின் திணைக்கள முன்னேற்ற மீளாய்வு.	Club Bentota	திசம்பர்	45 உத்தியோகத்தர்கள்.		

தொடர் இல.	நிகழ்ச்சித் திட்டம்	நிலையம்	திகதி	எண்ணிக்கை	ஒதுக்கீடு ரூபா மில்.	செலவு ரூபா
	பயிற்சியளித்தல் மற்றும் திறன் மேம்பாடு - 216-02-03-2401 ரூபா. 2,500,000	-				
01.	Emotional Balancing for Higher Productivity Programme	இந்தியா	பெப்ரவரி	திரு. ஏ.ஜி.எஸ். அசோக்க குமார் - உதவிப் பணிப்பாளர்.		
02.	சைகைமொழி டிப்ளோமாப் பாடநெறி	தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்.	ஆகஸ்டு	செல்வி. ஏ.ஜி.என்.யு. விக்ரமசிங்க		
03.	இலக்கப் காப்பாளர்/ போதனாசிரியர்/சமையற் கலை பயிற்சி வேலைத்திட்டம்.	சர்வதேச ஹோட்டல் பயிற்சிப் பாடசாலை கல்கிஸ்ஸ	ஆகஸ்டு ¹³ -14	46 உத்தியோகத்தர்கள்.		
04.	வெளி விளையாட்டுப் பயிற்சி	தம்புள்ள இப்பன்கட்டுவ வாவி வளாகம்	ஆகஸ்டு 17-19	60 தொழில் வாண்மையாளர்கள்		
05.	அத்தியட்சகர்/நிலையப் பொறுப்பு உத்தியோகத்தர் குழாமுக்கான பயிற்சி வேலைத்திட்டம்.	சமனலவெவ வாழ்வின் எழுச்சிப் பயிற்சி நிலையம்.	ஆகஸ்டு 10-12	55 உத்தியோகத்தர்கள்	1.400	1,183,839
06.	அலுவலக நடைமுறை மற்றும் கோவைப்படுத்துதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செய்முறை வேலைத்திட்டம்.	தேசிய ஊழியப் படைக் கற்கை நிறுவகம்	ஆகஸ்டு	21 உத்தியோகத்தர்கள்		
07.	வெளி விளையாட்டுப் பயிற்சி	தம்புள்ள இப்பன்கட்டுவ வாவி வளாகம்	ஆகஸ்டு 10 - 12	08 உத்தியோகத்தர்கள்.		
08.	விசேட கற்கைப் பட்டப் பாடநெறி	இலங்கை திறந்த பல்கலைக்கழகம்	திசம்பர்	திரு. தினேஸ் பிரனாந்து, சைகை மொழிபெயர்ப்பாளர்.		

5 வது அத்தியாயம்

2016 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்களின் சாதனைகள்.

- சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களின் அங்கவீனமுற்ற பயிலுனர்களின் விளையாட்டுக்கள் மற்றும் புது வருட நிகழ்வு மே மாதம் 10 ஆந் திகதி பத்தரமுல்ல, பலவத்த, ஜி.எச். புத்ததாஸ் விளையாட்டரங்கில் நடாத்தப்பட்டது.
- வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களின் அங்கவீனமுற்ற பயிலுனர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் இணைந்து செத்சிறிபாய இரண்டாவது கட்டம், கீழ்த் தளத்தில் 2016 யூன் மாதம் 20 ஆந் திகதி பொசொன் “பக்திப் பாடல் இசை நிகழ்ச்சி” (பத்தி கீ சரணிய) நடாத்தப்பட்டது.
- உலக சுகாதார அமைப்பு, சமூக சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார சிகிச்சையொன்றினை 2016 யூன் மாதம் 22 ஆந் திகதி செத்சிறிபாய, இரண்டாவது கட்டம், இரண்டாவது மாடியில் நடாத்தப்பட்டது.
- சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தினை ஒட்டி வெள்ளைப் பிரம்பு தினக் கொண்டாட்டத் தேசிய வைபவம், 2016.10.14 ஆந் திகதி பத்தரமுல்ல அப்பேகமச் சூழலில் நடாத்தப்பட்டமை.
- அங்கவீனமுற்ற சிறுவர் சிறுமிகளின் ‘சித் றூ - 2016” கலாசாரக் கலை நிகழ்வு பத்தரமுல்ல அப்பேகமச் சூழலில் 2016.10.21 ஆந் திகதி மு.ப. 8.00 - பி.ப.6.00 மணி வரை நடாத்தப்பட்டது.
- இவ்வருடத்தில் சிறுவர் வழிகாட்டி நிலையமொன்றினை, கொழும்பு மாவட்டத்தின் மகரகம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உரித்தான கொட்டாவ நகரில் அமைப்பதற்கான கருத்திட்டத்தில், தேவையான ஆரம்பத் திட்டத்தினைத் தயாரித்து நிர்மாணப் பணிகள் தொடர்பில் தேவையான ஒதுக்கீடுகளை ஒதுக்குவதற்கு திறைசேரிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
- கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் இரண்டு வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டங்கள் தொடர்பில் தேவையான ஒதுக்கீடுகளை ஒதுக்குவதற்கு பொதுத் திறைசேரிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
- சமூக அபிவிருத்தி உதவி உத்தியோகத்தர்களுக்கு சமூக சேவைகள் உத்தியோகத்தர் பதவிகளை வழங்குவதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளுதல் இவ்வருடம் திணைக்களம் பெற்றுக் கொண்ட விசேட சாதனையொன்றாகும்.
- 2016 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களம், உற்பத்தித் திறன் செயலகத்தினால் விசேட பாராட்டுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தில் நடாத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது. திணைக்களம் சுவீகரித்துக் கொண்ட இச்சாதனை வரலாற்றுச் சாதனையொன்றாக திணைக்களத்தின் வரலாற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.